



# ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

## අති විශේෂ

# இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரச வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

අංක 2400/40 - 2024 සැල්වැමිලර මස 06 වැනි සියලුදා - 2024.09.06  
2400/40 අංක මූලික සැල්වැමිලර - 2024 අංක 06 සෙතු තෙම්පර මාතම 06 අංක තික්ති වෙබ්ලික්සිමයේ

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

## பகுதி I : தொகுதி (I) - பொது

## அரசாங்க அறிவித்தல்கள்

2011 அம் அண்டின் 23 அம் இலக்க வரி மேன் முறையிட்டு அணைக்குமுச் சட்டம்

2013 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டத்தினால் இறுதியாகத் திருத்தப்பட்டவாறான 2011 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க வரி மேன்முறையிடு அனைக்குமுச் சட்டத்தின் பிரிவு 8 இன் கீழ் வரி மேன்முறையிடு அனைக்குமிலினால் உருவாக்கப்பட்ட விதிகள்.

நீதியரசர் பி. பலின்ஷு. டி. சி. ஜயதிலக  
தவிசாளர்,  
வரி மேன்முறையில் பு ஆணைக்கும்.

கொழும்பு,  
2024, செத்தேம்பர் 04.



2A I කොටස : (I) ජේදය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැටපු පත්‍රය - 2024.09.06  
පැවත්ති I : තොගුත් (I) - මිලංකැස් සඳහා තොගුත් සඳහා ප්‍රතිචාර පෙන්වන නො යොමු කිරීමෙන් පසුව - 2024.09.06

## விதிகள் (திருத்தம்)

2011 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க வரி மேன்முறையிட்டு ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 8 இன் கீழ் வரி மேன்முறையிட்டு ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட 2012 மே மாதம் 28 ஆந்திக்கிய 1760/4 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்ட விதிகள் பின்வருமாறு திருத்தப்படுகிறது:

1. விதி 12 இன் துணை விதி (2) இங்கு உடனடித்துப் பின்னர் பின்வருவனவற்றை உட்புகுத்துவதன் மூலம்:

“(3) മേല്മുന്നയിട്ടുക്കു ആടപ്പരയാൻ അനേതു കുറിപ്പിട്ട ചിക്കൽക്കുന്നുമുണ്ട് മേംസ് മുന്നയിട്ടോരാാൾ ചമർപ്പിക്കപ്പെട്ട മേംസ് മുന്നയിട്ടു മണ്ണവിൽ തെനിവാകക് കുറിപ്പിട്ടപ്പെടുത്തൽ വേண്ടും.

(4) மேன்முறையிட்டாளர் மற்றும் பிரதிவாதி மூலம் ஆணைக்குமுடிவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல சமர்ப்பிப்புகள், ஆணைக்குமுவின் முன் அந்தந்த விடயங்களை நிருபிக்க, அவர்கள் நம்பியிருக்கும் விடயங்களை தெளிவாகவும் மயக்கமற்ற சொற்களிலும் குறிப்பிட வேண்டும்.

(5) மேன்முறையிட்டாளர் தனது மேன்முறையிட்டிற்கு ஆகரவாக எந்தவொரு ஆவண்தையும் சமர்ப்பிப்பதாயின், அத்தகைய ஆவணங்களின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகளை மேன்முறையிட்டு மனுவுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(6) മേൻമുരൈയ്യിട്ടു വിചാരത്തെയില് —

(அ) மேன்முறையிட்டு மனுவில் குறிப்பிடப்படாத அல்லது வெளிப்படுத்தப்படாத எந்தவொரு விடயத்தையும் அல்லது விடயங்களை ஆணைக்குமுடிவிலிருந்து முதலில் அனுமதி பெறப்பட்டாலன்றி, மேன்முறையிட்டாளர் ஆணைக்குமுடிவின் முன் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படமாட்டார்

(ஆ) மேன்முறையிட்டின் விடயப் பொருள் அல்லது அத்தகைய தீர்மானம் அல்லது நிர்வாக மீளாய்வு முடிவை ஆதரிப்பதற்காக ஆணைக்கும் முன் பிரதிவாதி தாக்கல் செய்த எழுத்துமூலமான சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் தீர்மானத்திலோ அல்லது நிர்வாக மீளாய்வு முடிவிலே வெளிப்படுத்தப்படாத எந்தவொரு விடயத்தையும் முன்வைக்க பிரதிவாதி அனுமதிக்கப்படுமாட்டார்.

எவ்வாறாயினும், அத்தகைய தீர்மானத்திலோ அல்லது அத்தகைய நிர்வாக மீளாய்வு முடிவிலோ அல்லது அத்தகைய சமர்ப்பிப்புகளிலோ அத்தகைய விடயங்களை ஏன் வெளிப்படுத்தத் தவறிவிட்டார் என்று பிரதிவாதி கூறிய காரணங்களில் ஆணைக்கும் திருப்தியடைந்தால், அத்தகைய விடயங்களை அதன் முன் சமர்ப்பிக்க ஆணைக்குடி அனுமதிக்கலாம்; அத்துடன்

(இ) நிலவரத்திற்கேற்ப மேன்முறையிட்டாளரின் அல்லது பிரதிவாதியின் ஒரு பிரதிநிதி மட்டுமே, ஒரு குறிப்பிட்ட அமர்வின் போது, நிலவரத்திற்கேற்ப மேன்முறையிட்டாளர் அல்லது பிரதிவாதியின் சார்பாக, ஆணைக்குமுனின் முன் சமர்ப்பனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்பதுடன் அத்தகைய பிரதிநிதி அன்றைய சந்தர்ப்பத்தில், அவர் அல்லது அவள் சமர்ப்பிப்புக்களை முடித்துவுட் வேண்டும்.

(7) മേല്മുന്നയിട്ടെ അമൈക്കുമു നോത്തീലു മേംമുന്നയിപ്പാണരാലു കോറിക്കൈ വിടുകകപ്പപ്പട്ടാലു, പിരതിവാതി താക്കകൾ ചെയ്തു എമ്തുകുമു ചമർപ്പിപ്പകുന്നുകു പതിലു എമ്തുകുമു ചമർപ്പിപ്പക്കണണു താക്കകൾ ചെയ്യു അനൈക്കുമു അനുമതിക്കലാം:

எவ்வாறாயினும், மேன்முறையிட்டின் விசாரணையிலோ அல்லது அதற்குப் பின்னரோ, ஆணைக்குழுவின் முன் அனுமதி பெறப்பட்டாலன்றி, மேன்முறையிட்டாளர் தனது எழுத்துமூல சமர்ப்பிப்புகளில் பிரதிவாதியால் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு விடயத்தையும் ஏதிர்ப்பதற்கான எந்தவொரு அவணக்கையும் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படமாட்டார்.

I கொடுக்காத பூர்வான்திக சமாப்தவாயை ஒத்துக்கொண்டு அதிக விலை கையெழுப்பு பற்றிய நிலை - 2024.09.06  
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.09.06

3A

(8) மேன்முறையிட்டாளரால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையிட்டின் மீது ஆணைக்குமு அதன் முடிவை எடுக்கும்போது, அத்தகைய தீர்மானத்திற்கு உட்பட்ட எந்தவொரு விடயத்திலும் ஆணைக்குமுவின் மற்ற இரண்டு உறுப்பினர்களின் பார்வையில் இருந்து வேறுபட்ட பார்வையை ஆணைக்குமுவின் உறுப்பினர் எவ்வளவும் கொண்டிருந்தால், அத்தகைய உறுப்பினர் கருத்து வேறுபாடான முடிவாக வெளிப்படுத்தலாம்.

(9) ஆணைக்குமுவின் தீர்மானமானது ஆணைக்குமுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவாகக் கருதப்படுதல் வேண்டும்.

2. விதி 14 இற்கு உடனடித்துப் பின்னர் பின்வருவனவற்றை உட்புகுத்துவதன் மூலம்:

“14அ. ஆணைக்குமுவுக்கு தங்களின் சமர்ப்பிப்புகளைச் செய்ய ஆணைக்குமுவின் முன் ஆஜராகும் மேன்முறையிட்டாளர் மற்றும் பிரதிவாதியின் பிரதிநிதிகளின் உடைகள் வணிக உடையாக அல்லது ஏதேனும் முறையான உடையாக இருக்கல் வேண்டும்:

இருப்பினும், மேன்முறையிட்டாளர் அல்லது பிரதிவாதியை பிரதிநிதித்துவப்படுத்த ஆணைக்குமுவின் முன் ஆஜராகும் வழக்கறிஞர்கள், அரசியலமைப்பின் 136 வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தால் ஆக்கப்பட்ட ‘நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் உடைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் 1978’ (திருத்தப்பட்டவாறான), இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆடை ஒழுங்கினைப் பின்பற்ற வேண்டும்.”

EOG 09-0057